



பாடம் - கணிதம்

தரம் - 7

மாகாணக்கல்வி தினைக்களம் சபகமுவ மாகாணம் வராந்த பாடசாலை

auwa
eekly


அலகு - பற்பளவு

Prepared by :- R. லலித் (இ/ப/ பின்னவலை தமிழ் மகா வித்தியாலயம்)


9 வாரம்

of
wa




01. பென்சிலின் முனைக்கும் கவராயத்தின் முனைக்கும் இடையிலான தூரம் கீழுள்ள அளவீடுகளைக் கொண்டு மூன்று வட்டங்கள் வரைக.
- i 3 cm ii 4 cm iii 6 cm
02. i இது 4 cm நீளமுள்ள நேர்க்கோட்டுத்துண்டத்தை வரைந்து XY என பெயரிடுக.
ii X மீது கவராயத்தின் முனையை வைத்து Y இல் பென்சிலின் முனையைக்கொண்டு வட்டத்தை வரைக.
iii Y மீது கவராயத்தின் முனையை வைத்து X இல் பென்சிலின் முனையைக்கொண்டு வட்டத்தை வரைக.



03. i 5 cm ஆரை உடைய வட்டத்தை வரைக.
ii அதன் மையத்தை O எனப் பெயரிடுக.
iii வட்டத்தின் மீது P எனும் புள்ளியை குறித்து OP ஆரையை வரைக.
iv அவ்வட்டத்தில் XY எனும் விட்டத்தை வரைந்து அதன் நீளத்தை அளந்து எழுதுக.
v வட்டத்தின் ஆரைக்கும் XY விட்டத்திற்கும் இடையிலான தொடர்பை எழுதுக.
04. தரப்பட்டுள்ள உருவைக்கொண்டு இடைவெளிக்கு பொறுத்தமான பெயரை எழுதுக.



- i OR என்பது.....
- ii PQ என்பது
- iii O என்பது




❖ திண்மமொன்று வெளியில் அடைக்கும் இடத்தின் அளவு அதன் கனவளவாகும்.

❖ கனவளவை அளக்கும் அலகுகள் கன சென்றி மீற்றர் (cm^3)


கன மீற்றர் (m^3)

01.




இவ்வாரான சதுரமுகி குற்றியின் கனவளவு 1 cm^3 எனின் கீழுள்ள திண்மங்களின் கனவளவை சதுரமுகி குற்றியின் கனவளவைக் கொண்டு காண்க


i



ii



கனவருவின் கனவளவை கீழே காட்டப்பட்டுள்ள முறையில் இலகுவாக காணலாம்.




$$\begin{aligned}\text{கனவருவின் கனவளவு} &= \text{நீளம்} \times \text{அகலம்} \times \text{உயரம்} \\ &= 12\text{ cm} \times 10\text{ cm} \times 6\text{ cm} \\ &= 720\text{ cm}^3\end{aligned}$$


02.

கீழே தரப்பட்டுள்ள கனவருக்களின் கனவளவைக் காண்க.

i




ii



iii



சதுரமுகியின் கனவளவை கீழே காட்டப்பட்டுள்ள முறையில் இலகுவாக காணலாம்.




சதுரமுகியின் கனவளவு

$$\begin{aligned}&= \text{நீளம்} \times \text{அகலம்} \times \text{உயரம்} \\ &= 5\text{ cm} \times 5\text{ cm} \times 5\text{ cm} \\ &= 125\text{ cm}^3\end{aligned}$$


03.

கீழே தரப்பட்டுள்ள சதுரமுகிகளின் கனவளவைக் காண்க.

i



ii



iii

